

॥ ஷட்படீஸ்தோत்ரம் ॥

ஷட்பதீஸ்தோத்ரம்

(1)

அவினயமபனய விணோ ஦மய மன: ஶமய விஷயமृக்துணாம்।
भूतदयां विस्तारय तारय संसारसागरतः ॥

அவினய மபநய விஷ்ணோதமய மந: சமய
म् रुक्तं रुक्षं ज्ञाम्!
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரதः!!

ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச் செய். என்னை ஸம் ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

(2)

दिव्यधुनीमकरन्दे परिमलपरिभोगसच्चिदानन्दे ।
श्रीपतिपदारविन्दे भवभयखेदच्छिदे वन्दे ॥

திவ்யதுனீமகரந்தே பரிமல பரிபோகஸ்சிதானந்தே!
பூஞ்பதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே!!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத் - சித் - ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகியல் துன்பத்தைப் போக்குவதுமான பூஞ்பதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்.

(3)

सत्यपि भेदापगमे नाथ तवाहं न मामकीनस्त्वम् ।
सामुद्रो हि तरङ्गः क्वचन समुद्रो न तारङ्गः ॥

ஸத்யபிபேதாப்கமே நாத! தவாஹும் நமாமகீனஸ்த்வம்!
ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:!!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்கு மிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹேஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே; தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்ரத்தையன்றிது; ஒருபோதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

(4)

உத்தநா நாமி஦நுஜ ஦நுஜகுலாமித்ர மித்ரஶशிஷை ।
ஈடை ஭வதி பிரभவதி ந ஭வதி கிஂ ஭வதிர்ஸ்காரः ॥

உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர
மித்ரசசித்ரஞ்சே! ॥
த்ரஞ்சே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்காரः!!

கோவர்த்தனமலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசரக்கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையை காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

(5)

மத்ஸ்யாதிபிரவதாரைரவதாரவதாவதா ஸதா வஸு஧ாம् ।
பரமேஷ்வர பரிபால்யோ ஭வதா ஭வதாப்ரभீதோஹம् ॥

மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாவதாஸதா
வஸுதாம்!
பரமேஷ்வர பரிபால்யோ பவதா பவதாப பிதோஹம்!!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருஞ்சும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவன்றோ! ஹே பெருமானே!

(6)

दामोदर गुणमन्दिर सुन्दरवदनारविन्द गोविन्द ।
भवजलधिमथनमन्दर परमं दरमपनय त्वं मे ॥

ता मोतरा कुण्णमन्तीर लान्तरवतनारवीन्त कोवीन्त!
पवज्जलतीमतन मन्तरा परमम् तरमपनय त्वम् मे!!

ता मोतराने! कुण्णकुण्णकु कोयिलानवने!
अमुकिय ता मरयेयात्त मुकम् कोन्टवने! कोवीन्त!
लम्लारक्कटले कटेयुम् मन्तरा मलयानवने! एनतु
पेरुम् तुन्पत्तेतप् पोक्कुवायाक!

(7)

नारायण करुणामय शरणं करवाणि तावकौ चरणौ ।
इति षट्पदी मदीये वदनसरोजे सदा वसतु ॥

नारायण करुणामय सरणम् करवाणि तावकेळ
सरणेळा!

இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது!!

‘ஹே நாராயண! கருணை வடிவானவனே! உமது
திருவடிகளை சரணம் அடைகிறேன்’ என்ற இந்த ஆறு சொற்கள்
என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்ரம் முற்றுப்பெறுகிறது.

